

இலக்கமுறை மின்னணுவியல் (டிஜிட்டல்)யுகத்தில் சமூக நீதிக்கான தகவல் பரிமாற்றம் சார்ந்த பன்னாட்டு கருத்தரங்கின் அறிக்கையிலிருந்து

(SEP 2021)

பெண்களுக்கு எதிரான வன்முறையா, குழந்தைகளிடம் துர்நடத்தையா, வறுமையா, சிக்கல் அவிழ்த்தலா, சுயதீர்மானமா, இனவெறியா, புலம் பெயர்தலா, உழைப்பாளர் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கான உரிமைகளா, உடல்நலமா, நிலமா, வானிலை மாற்றமா பிரச்சினை எதுவாயினும் பயனுள்ள தகவல் பரிமாற்றமின்றி ஒன்றும் செய்ய முடியாது.

நிறை வாழ்வு, கண்ணியம், நீதி இவற்றைக் குன்றாது மேம்படுத்தி, சிந்தாமல் சிதறாமல் அனைவரையும் அணைத்துச் செல்லும் முழுமையான அணுகுமுறையுடைய இலக்க முறை மின்னணுவியல் (டிஜிட்டல்) தொழில் நுட்பத்தை உருவாக்குதல் இதற்கு அவசியம்.

அடிமைத்தழையற்ற சமாதானமான கூட்டு வாழ்வுக்குத் தேவையான சுய அதிகாரம், பொது வாழ்வில் அக்கறையுள்ள ஈடுபாடு பரஸ்பர பொறுப்புணர்வு இவற்றின் அடிப்படையில் வெளிப்படையான, விவரமறிந்த குடியாட்சித் தன்மையுடைய விவாதத்தில் அனைவரும் பங்கேற்க அனுமதிக்கும் கொள்கைகள் நமக்கு அவசியம்.

**தகவல் பரிமாற்ற உரிமைகளின் வரலாற்றில் வேருன்றிய இக்கொள்கைகள் வடிவமைக்கும் புதியதோர் உலகில்:**

- தொடர்பு கொள்ள, தகவல்தர, அறிவு பரிமாற ஒவ்வொருவரும் உரிமை பெறுகின்றனர். தகவல் பரிமாற்றக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தவதில் அனைவருக்கும் சரிசம வாய்ப்புடன் கட்டுபாடற்ற எழுத்து, பேச்சுரிமையும் இதற்கு அவசியம்.
- தகவல் தொடர்பு பரிமாற்ற சமுதாயத்தில், குறிப்பாக சிறுபான்மையினர், நலிந்த பிரிவினருக்கான தனி அக்கறையுடன் பங்குபெற ஒவ்வொருவரும் உரிமை பெறுகின்றனர். சிந்தாது, சிதறாது அனைவரையும் அணைத்துச் செல்லும் ஊடகக்கட்டமைப்பு மற்றும் இலக்கமுறை மின்னணுவியல் (டிஜிட்டல்) தளங்களுக்கான ஆளுகை இதற்கு அவசியம்.
- நேர்மையான பாகுபாடற்ற பொதுத்தகவல் பரிமாற ஒவ்வொருவரும் உரிமை பெறுகின்றனர். அறநெறி வரைமுறைகள், பொறுப்பு, தவறான சித்தரிப்புகளுக்கு ஏற்ற பரிகாரம் முதலியன இதற்கு அவசியம்.
- ஒவ்வொருவரும் கண்ணியமும், மரியாதையும் பெறுகின்றனர். ஊடகங்கள் மற்றும் இலக்க முறை மின்னணுவியல் (டிஜிட்டல்)

தளங்களின் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் இதற்கு அவசியம்.

- அவரவர் அந்தரங்கம் மற்றும் தங்கள் தகவல்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஒவ்வொருவரும் பெறுகின்றனர். மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடாத வரையில் தங்கள் தகவல்களை நீக்கும் உரிமையும் கூட இதில் அடங்கும். இது ஒவ்வொருவரின் டிஜிட்டல் அடையாளத்திற்கு அடிப்படையும் இயல்பமைவுமாக இருக்க வேண்டும். தனிமனித அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை இணைத்து, சமநிலையில் பாதுகாக்கும் சட்டக் கட்டமைப்புகள் இதற்கு அவசியம்.
- தங்களுக்கே உரிய கலாச்சார மற்றும் மொழி அடையாளம் காக்கும் அதிகாரத்தை ஒவ்வொருவரும் பெறுகின்றனர். மொழி, கலாச்சாரப் பன்முகத்தன்மைகளை உலாவ விடும் வெளியும், ஊடகங்களைச் சொந்தமாக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான வாய்ப்பும் இதற்கு அவசியம்.
- தகவல் பரிமாற்றத் திறன்களுடன் ஊடக ஞானத்தையும் வளர்க்கும் அதிகாரத்தையும் ஒவ்வொருவரும் பெறுகின்றனர். அந்தந்த கலாச்சாரத்திற்குப் பொருத்தமான கலந்துரையாடல், சொல்லாடல், கவனித்துக் கேட்டல், திறந்த மனம், கூர்ந்தாயும் சிந்தனைத் திறன் முதலியன இதற்கு அவசியம்.
- அவரவர் டிஜிட்டல் ஊடகங்களை உபயோகிக்கத் தங்குதடையற்ற மின்சாரம், மற்றும் நிலையான ஆற்றல் மூலாதாரங்களை அனுபவிக்கும் அதிகாரத்தை ஒவ்வொருவரும் பெறுகின்றனர். சூரிய சக்தி, காற்றின் ஆற்றல் போன்றவற்றை பயன்படுத்தும் தொழில் நுட்ப வசதிகள் இதற்கு அவசியம்.
- மலிவான, எளிதில் கிடைக்கும், பாதுகாப்பான, தனி மற்றும் பொது உபயோக சாதனங்களை அனுபவிக்கும் அதிகாரத்தை ஒவ்வொருவரும் பெறுகின்றனர். பொருளாதார வளங்களும் அவற்றை "செப்பனிட்டுச் சீரமைக்கும் உரிமையும்" பெறுதல் இதற்கு அவசியம்.

[About the translator](#)

*David Balasingh, a retired Chief Educational Officer in Tamil Nadu, India, is a poet and writer.*